

SUPPLEMENT

TO

The Ceylon Government Gazette,

PART III.

FRIDAY, MARCH 1, 1901.

NOTICES UNDER THE WASTE LANDS ORDINANCES.

[Notice under "The Waste Lands Ordinances, 1897, 1899, and 1900."]

TAKE notice, that unless within three months from the 25th day of January, 1901, the persons, if any, who claim any interest in the lands hereinafter mentioned or in any one or more of such lands, appear before the Special Officer appointed under section 28 of Ordinance No. 1 of 1897 at his office at Matara and make claim to the said lands or any of them or to some interest therein:

Such Special Officer, in pursuance of the powers vested in him by Ordinance No. 1 of 1897, will declare by writing under his hand that the said lands or such of them, as to which no claim has been made, are the property of the Crown.

J. P. LEWIS,
Special Officer.

Description of Lands referred to.

The following lots, situated in the village of Dangala in the Morowak korale of the Matara District, in the Southern Province, as described in the annexed certified tracings :—

I

1.

Lot 7 on Sheet O $\frac{1}{5}, \frac{4}{13}$, called or known as Mahawilahena in extent 33 acres 1 rood 15 perches; and bounded on the north by Kiriwanagodawattadeniya claimed by D. A. W. Dahanayaka and others, Mahakumburehena claimed by ditto, Kiriwanagodawatta claimed by ditto; on the east by Kiriwanagodadeniya claimed by ditto, Mahawila claimed by ditto, Mahawilakoratuwa claimed by R. G. Nikulas and others, Mahawiladeniya claimed by Don Andiris, W. Dahanayak, and others; on the south by the village limit of Idandukita; on the west by Kadirandolehena belonging to Crown, Mahawileaturamukalana belonging to Crown, Kadirandolehena belonging to Crown.

පේ. එ. එලිස්,
විශේෂ මණ්ඩ්‍යීක්ටරයාක්ස්කාන්ස්ස්ස්.

ଶ୍ରୀବିତ୍ତନାଳୀ କେନ୍ଦ୍ରାର୍ଥବ୍ୟାପକ.

දැඩ්ඩුපළාමට ආකින් මාරුර දිස්ත්‍රික්කයේ මොවක්කෙරලේ දෑනගල යන ගම පිහිටා තීබෙන තිට අමුණුප පහතික සිනියලිලු පෙන්වන මෙහි පහක දැක්වන තිෂ්කාවලි:—

I.

இவ்வறிவித்தனின் தேதியாகிய 1901 ம் டிச்-த்து நைமீ 25 க் தேதியிலிருங்கு மூன்று மாசத்திற்குள்ளாக இதன் கீழ் விவரித்திருக்கும் காணிகளை அல்லது அண்காணிகளி லெவற்றையும் குறித்து உரித்துப்பேசுவோர்கள் யாருமிருந்தால், அவர்கள் 1897 ம் டிச்-த்து முதலாம் நொம் யர் சட்டத்தின் 28 ம் பிரிவின்படி ஏற்படுத்திய குறிப்பான் உத்தியோகஸ்தர் முன்பாக மத்துறை அவரது கந்தோரில் தெரிப்பட்டு மேற்படி காணிகளை அல்லது அவற்றி லெதையும் குறித்து யா தும் உரிமை அல்லது உடங்கை காண்பியாகிருந்தால், மேற்கொல்லிய குறித்த உத்தியோகஸ்த ராக தமிழில் 1897 ம் டிச்-த்து முதலாம் இலக்கக் சட்டத்தினுல் தனகுக்கூடுத்திருக்கும் தத்துவத்தைக்கொண்டு தன் கையொப்பமிட்டு எழுத்துமூலமாய் சொல்லப்பட்ட காணிகளுக்கு உரித்தாளி வெளிப்படாவிடில் முடிக்குறிய ஆதனமென்று வெளியரங்கப்படுத்துவார்.


ஜே. பி. ஹவிஸ்,
குறிப்பான் உத்தியோகவை.

சொல்லப்பட்ட காணிகளின் விவரம்.

தென் மாகாணத்தின் மாத்துறை டிஸ்திரிக்கில் மொறவக்கோரளையைச் சேர்க்க தன் கலை என்னும் கிராமத்திலூள்ள இதன் கீழ் சொல்லப்படும் துண்டுகள் அதாவது : இந்தோட்டினத்துக் குறிக்கப்பட்ட உறுதிப்படுத்திய டாப்புகளில் விவரிக்கப்பட்டிருக்கின்றன :—

I.

33 ஏக்கர் 1 மாட் 15 பர்சன விசாலமுள்ள O $\frac{14}{5,13}$ ம படத்தில் காட்டியிருக்கும் மகவில கேள யென்று பொதுவாய்க் கொல்லப்படுகிற அல்லது அறியப்படுகிற 7 ம இலக்க காணித்து ண்டின் எல்லையாவன : வடக்கு-தி. எ. டவ்ஸிவு. தகனுயரும் சிலபேர்களும் உரித்துபேசும் கிரி வான்கொடவத்தேதனிய, மேற்கொல்லியவர்கள் உரித்துபேசும் மக்கும்பேர்களே, மேற்கொல் பியவர்கள் உரித்துபேசும் கிரிவான்கொடவதங ; கிழக்கு-மேற்கொல்லியவர்கள் உரித்துபேசும் கிரிவான்கொடதனிய, மேற்கொல்லியவர்கள் உரித்துப்பேசும் மகவில, ஆர். ஜி. நிதளசும் சிலபேர்களும் உரித்துபேசும் மகவில கொழுட்டுவ, தொன் அண்திறிஸ் டவ்ஸிவு. தகனுயரும் சிலபேர்களும் உரித்துபேசும் மகவிலதனிய ; தெற்கு-இதங்கிட்ட உடைய எல்லை ; மேற்கு-ஏராட்சிக் குள்ள கதிரன்தொலேகே, அரசாட்சிக்குள்ள மகவிலஅத்துரமுகளான, அரசாட்சிக்குள்ள கதிரன்தொலேகே.



Scale of 8 Chains to an Inch.

Situation : Dangala village in Palle pattu of Morowak korale.

Preliminary plan 24.

Lot.	Name of Land.	Extent.
7 ...	Mahawilahena	A. R. P. ... 33 1 15


Surveyor-General's Office,
Colombo, October 25, 1900.Sheet O $\frac{14}{5,13}$ S. J. C. MORE,
for Surveyor-General.

II.

Lot 20 on sheets O $\frac{9}{53, 61}$ and O $\frac{14}{5, 13}$, called or known as Mahakumburehena, in extent 21 acres 3 roods and 27 perches; and bounded on the north by Mahakumburedeniya claimed by J. D. K. Wiraman and others; Kiruwana goda kumbura belonging to ditto; on the east by Galagodeniya claimed by D. A. W. Dahanayaka and others, Kiruwana godawatta belonging to ditto; on the south by Kiruwana godawattadeniya belonging to D. A. W. Dahanayaka and others, Kowilewattehena belonging to Crown; on the west by Wowilawattehena belonging to Crown.

අක්කර 21 භුජ රුවි 3 කුජ පර්වියේ 27 ක් තිමිහරම ඇත්තා සාමාන්‍යව සෙසයෝ හියන නොහොතු එහි නමින් දැක්කන නිබෙන O $\frac{9}{53, 61}$ සහ O $\frac{14}{5, 13}$ සිනියලිපත්වල 20 වෙනි පිළිකිවරියට මැසිම—රුහුරට පේ. ක්. ඩේ. තිර මගින් සහ හවින් අයවැනින් තිසින් අසිනිවාසිකා හියන මහකුමුරුර දෙනීයද, එම අයවැනිව අසිනි කිරුවා, නොහොතු කුමුරද; කුගෙණුරට සේ. එ. බ්‍රිලිඩ්. දහකායක සහ හවින් අයවැනින් පිළින් අසිනිවාසිකාම් හියන ගල්ගොඩේ දෙනීයද, එම අයවැනිව අසිනි කිරුවානගොඩ වින්නේ දෙනීයද; දැනු සාමාන්‍ය අයවැනින් අයවැනිව අසිනි කිරුවානගොඩ වින්නේ දෙනීයද, රෝසජනත්තක සොරුලුවන්නේ සේනාද; බසනාශුරට රෝසජනත්තක සොරුලුවන්නේ සේනාද.

21 ග්‍රෑසර් 3 මාර්ට 27 පර්සල විසාලමුණ්ල O $\frac{9}{53, 61}$ ම O $\frac{14}{5, 13}$ යටත්තිල් කාට්තුයිරුකු මාසු මකුෂුපුරකොන යෙන්තු පොතුවාය්ස් තොල්ලප්පූඩියිර 20 ම මූල කක කාණිත්තුන්දින් එල්ලායාවන; වටකු-ජේ. ඩී. කේ. විරමනුම සිලපෝරක්නුම උරිතතුපො සාම මකුෂුපුරේ තෙනිය, මෙර්සොල්ලියවර්ස් ගුරුතාය කිරුවාන තොටුකුමුපුර; කිම්කු-ඩී. ග. ග්‍රෑසර්. තකනුපුරුම සිලපෝරක්නුම උරිතතුපොසම කල්සොටොතෙනිය, මෙර්සොල්ලියවර්ස් ගුරුතාය කිරුවාන තොටුවත්තේ තෙනිය; තෙරු-ඩී. ග. ග්‍රෑසර්. තකනුපුරුම සිලපෝරක්නුකුමුතාය කිරුවාන තොටුවත්තේ තෙනිය, ආර්සාට්සික්කුණ්ල කොට්ඨාස තොටුවත්තේ තෙනිය; මෙරු-ආර්සාට්සික්කුණ්ල කොට්ඨාස තොටුවත්තේ තෙනිය.



Scale of 8 Chains to an Inch.

Preliminary plan 24.

Situation : Dangala village in Palle patty of Morowak korale.

Lot.	Name of Land.	Extent. A. R. P.
20	Mahakumburahena	... 21 3 27

Surveyor-General's Office,
Colombo, October 25, 1900.

Sheet O $\frac{9}{53, 61}$ and O $\frac{14}{5, 13}$

S. J. C. MORE,
for Surveyor-General.

Lot.	Name of Land.	Extent. A. R. P.
48	Labuwellahena, Kohiladeniyahena	... 66 2 7
50	Kohiladeniya	... 0 0 7
		66 2 14


on Sheet O $\frac{9}{52, 60}$; on the north by the village limit of Kalubowitiyana and the village limit of Dewalegama; on the east by Labuwellahenadeniya belonging to Crown, the Batayamullehenadola, Batayamullehenahena belonging to Crown; on the south by Labuwellahenadeniya belonging to Crown, Batayamullehenahena belonging to Crown, Viharegawahena belonging to Crown, Balakandehena belonging to Crown; on the west by the Vihareaturedola, the village limit of Kalubowitiyana.

၁။ $\frac{9}{52, 60}$ සිතියම්පනුයට අඩුවූ තීමිකරුව්:—

කොමිටරය.	ඉච්චේ නම.	විභින්තම.
48	ලංච්චුලැංස්ක, කොමිලදෙන්හියේ හේතු	... 66 2 7
50	කොමිලදෙන්හිය	... 0 0 7
		66 2 14

தண்ட.		காணியினது பெயர்.	விசாலம்.		
			எ. மு	பெ.	
48	...	எவுவெலகேன, கொகிலதென்யேகேன	...	66	2 7
50	...	கொகிலதென்யை	...	0	0 7
		ஆக அளவு	...	66	2 14

०^९_{52, 60} ம் அளவு கடத்தியின் எல்லையாவன : வடக்கு-கலுவோவிட்டியன் உடைய எல்லை, தேவாலீஸ்கமுடைய எல்லை ; கிழக்கு-அரசாட்சிக்குள்ள ஓவுவெலேகேனேதனிய, வட்டய முள்ளேகேனேதொல, அரசாட்சிக்குள்ள வட்டயமுள்ளேகேன ; தெற்கு-அரசாட்சிக்குள்ள ஓவுவெலேகேனேதனிய, அரசாட்சிக்குள்ள வட்டயமுள்ளேகேன, அரசாட்சிக்குள்ள விகாரேகா வாகேன, அரசாட்சிக்குள்ள வலகன்தேகேன ; மேற்கு-விகாரேஅத்துரேதொல, கலுபோவிட்டிய பனுடைய எல்லை.



Scale of 8 Chains to an Inch.

Preliminary plan 24.

Situation : Dangala village in Palle pattu of Morowak korale.

Lot.	Name of Land.	Extent.		
		A.	R.	P.
48	Labuwellahena, Kohiladeniyahena, &c.	66	2	7
50	Kohiladeniya	0	0	7
		<hr/>	<hr/>	<hr/>
		66	2	14

Lot.	Name of Land.	Extent.		
		A.	R.	P.
56	Batahena	...	6	1 21
57	Potuwilahena, Minimaruwahena, Tennepitiahena	...	49	1 0
60	Batayamullawatta, Nawalawatta, &c.	...	11	1 4
	Total	...	66	8 25


on Sheet O ⁹_{52, 60}; and bounded on the north by Viharehena- belonging to the Crown, Ruwankardewatutaya belonging to J. D. K. Wiraman and others, Nawalaliyadda belonging to ditto, the footpath from Dangala to Dellawa Wiharewatta claimed by Dangala Vihare ; on the east by the Wihareaturedola, Batehena belonging to Crown, Gamagedarawatta claimed by Gamage Davith and others, Watugawadeniya claimed by Gamage Davit and others, the Wattagawadeniyadola, Batehena sold by Crown to J. W. Abeyagunewardana and others (T. P. 171,845), Potuwiledeniya sold by Crown to D. A. W. Dahanayaka (T. P. 155,377), Potuwilekumbura belonging to D. A. W. Dahanayaka ; on the south by the footpath from Morowaka to Kalubowitiyana, Gorokgahawiladeniya belonging to Crown ; on the west by the village limit of Kalubowitiyana.

(० $\frac{9}{52,60}$) සිනියම් පෙනුයට අවශ්‍ය ජ්‍යෙෂ්ඨ පිළිකාරී :—

வினாக்களிலேய.	உவிடே கடி.	விடுமிரம்.
56	விவரங்கள் ...	6 1 21
57	பொறுதில்லைக்கு, தீவிரர்களில்லைக், காசுக்கள் பிரதிவேகங்கள் ...	49 1 0
60	வெறுமைக்கு மத்து விவரங்கள் ...	11 1 4
		66 3 25

தண்ட.	காணியினது பெயர்.	விசாலம். ச. மு. வ.
56	வட்டகேன	6 1 21
57	பொத்துவிலகேன, மினிமறுவேகேன, தென்கேன பிடியேகேன 49 1 0
60	வட்டயமுள்ளேவத்த, ரவலவத்த, இன்னும் சிலதுகளும்	11 1 4
ஆக அளவ் ...		66 3 25

ஓ 52,60 ம அளவுக்கடதாசியின் எல்லையாவன: வடக்கு-அரசாட்சிக்குள்ள விகாரேகனே; ஜே. டி. கே. விர்மனும் சிலபேர்களுக்குருட்டைய றவுன்கள் தேவததுயாய, மேற்சொல்லியவர்களுடைய வாஙலனியதத, தன்களிலிருந்து தெல்லவக்குப்போகும் அடிபாதை, தனசலவிக்ரே உரித்து பேசும் விகாரேவதத; கிழக்கு-விகாரேஅத்துரேதொல, அரசாட்சிக்குள்ள பட்டிடேனே, கமகே தாவித்தும் சிலபேர்களும் உரிந்துபேசும் கமசீத்துவதத, கமகே தாவித்தும் சிலபேர்களும் உரித்துபேசும் வததுகாவாதெனிய, வடடகாயரதெனிபோல்தாஸ, ஜே. டவினியு. அபயக்ஞவர்தனும் சிலபேர்களுக்கும் அரசாட்சியாரால் விற்கப்பட்டிருக்கும் வட்டிடேனே (T. P. 171,845) டி. எ. டவினியு. நகனுயக்கவுக்கு அரசாட்சியாரால் விற்கப்பட்டிருக்கும் போததுவிலேதெனிய (T. P. 155,377), டி. எ. டவினியு. நகனுயக்கவுடைய பொத்துவிலேகும்புர; தெற்கு-மொறவக்கினிருந்து கலுவொவிட்டியனுக்கு அடிபாதை, அரசாட்சிக்குள்ள கொரூக்ககவில்லதெனிய; மேற்கு-க்குறுவொவிட்டியனுடைய எல்லை.



Scale of 8 Chains to an Inch.

Situation : Dangala village in Palle puttū of Morōwak korale..

Preliminary plan 24.

Lot.	Name of Land.	Extent.		
		A.	R.	P.
56	Batahēna	6	1	21
57	Potuwilahena, Minimaruwahena, Tennepitihena	49	1	0
60	Batayamullawatta, Nawalawatta, &c.	11	1	4
		66	3	25

Sheet O 9
52, 60Surveyor-General's Office,
Colombo, October 25, 1900.S. J. C. MORE,
for Surveyor-General.